



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 18.09.2019 (முற்பகல்)**

**முன்னிலை**

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்**

.....

**வழக்கு எண்.SA 8960/E/2018**

திரு க.திருமலை நாராயணன்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
காஞ்சிபுரம் வட்டம்,  
காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	14.09.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	22.10.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	27.11.2018

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (18.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு க.திருமலை நாராயணன் ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளர் 17.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும், திரு லோ.மதிவாணன் என்பவரை ஆஜராக அனுமதிக்குமாறும் கோரியுள்ளார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி செ.கல்பனா, தலைமையிடத்துத்

துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 14.10.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் தனது 19.10.2017 தேதியிட்ட விண்ணப்பத்தின் மீது காரை VAO மற்றும் பரந்தூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உரிய வருவாய்த் துறை ஆவணங்களைப் பார்வையிட்டு, காஞ்சி கூட்டுறவு J.J. நகர், பட்டா எண்.1257-ல் வீட்டுமனை அளவு 1.67 ஏர். என்பதைக் குறிப்பிட்டு அளிக்கப் பரிந்துரைத்து நவம்பர் 2017-ல் பொதுத் தகவல் அலுவலரின் அலுவலகத்திற்கு அளித்துள்ளதாகவும், அது தொடர்பாகத் தான் பலமுறை சந்தித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்து, மேற்படி மனு தொடர்பான கோப்பினைப் பார்வையிட அனுமதி அளிக்குமாறும், பார்வையிட்டபின் தனக்குத் தேவைப்படும் அவண நகல்களை அளிக்குமாறும் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 22.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தருமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 27.11.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (18.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில், ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளர் 19.10.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள கோப்பினைப் பார்வையிடுவதற்கு மேல்முறையீட்டாளருக்குப் பொதுத் தகவல் அலுவலரால் அனுமதி வழங்கப்படவில்லையென்பது தெரிய வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ன்படி பொது அதிகார அமைப்பினரால் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் பார்வையிட மேல்முறையீட்டாளருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்பதை ஆணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளருக்கு அறிவிப்புக் கடிதமொன்றை அனுப்பி, அலுவலக வேலை நாளில், வேலை நேரத்தில், இதர அலுவலகப் பணிகளுக்குக் குந்தகம் ஏற்படாவண்ணம் அலுவலகம் வரவழைத்து, மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள 14.09.2018 தேதியிட்ட மனுவில் குறிப்பிட்டுள்ள கோப்பினைத் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 2(j)-ன்படி மேல்முறையீட்டாளரின் ஆய்வுக்கு ஆஜர்படுத்தி, ஆய்வு செய்தபின்னர் தனக்குத் தேவைப்படும் தகவலைக் குறிப்பிட்டுக் கோரும்பட்சத்தில், அதனை ஒளி நகலெடுத்து, சான்றொப்பமிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி வழங்கி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச்

சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூர் வட்டம் அவர்களுக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 8960/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
காஞ்சிபுரம் வட்டம்,  
காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501.

மனுதாரர்

திரு க.திருமலை நாராயணன்,  
C/o. L.மதிவாணன்,  
62/3, ஆலடிபிள்ளையார் கோயில் தெரு,  
காஞ்சிபுரம் - 631 501.

Copy to: Judgement File.

24/09/19